



உங்கள் குடும்பம் பவுத்திரமாய் இருப்பதை உறுதிப் படுத்துவதற்கு நீங்கள் அறிய வேண்டியவை இன்னும் அதிகம் உள்ளன. அதற்கு உங்கள் உள்ளுர் தீயணைப்பு நிலையத்தின் தீ-தடுப்பு/மக்கள் பயிற்சி அலுவலகத்துடன்

நீங்களும் உங்கள் குடும்பமும் பவுத்திரமாய் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு, ரொற்றுவோ தீயணைப்புச் சேவையகத்துடன் ஒத்துழைக்குமாறு அது உங்களை வேண்டிக்கொள்கிறது.

தடுத்தல்

உங்கள் வீட்டில் ஆயத்து விளைவிக்கக்கூடிய நிலைமைகள் உள்ளனவா என்று பார்த்து, அவற்றை ஒழித்துக்கட்டவும். இன்றும் சமைத்தல், புகைத்தல், மெழுகுதிரி பயன்படுத்தல் என்பவற்றில் கவனம் இன்மையால்தான் வீடுகளில் பெரிதாம் தீப்பற்றுகிறது.

கண்டறிதல்

புகையெச்சரிக்கை ஒலியெழுப்பிகள் செயற்படுவது முக்கியம். ஆதலால்தான் உங்கள் வீட்டின் ஒவ்வொரு மட்டத்திலும், படுக்கையிடப் புறங்களிலும் அவற்றைப் பொருத்தியிருக்க வேண்டும் என்பது சட்டம்.

தப்புதல்

ஒவ்வொர் அறையிலிருந்தும் இரு வழிகளில் தப்பவதற்குத் திட்டமிடவும். உங்கள் திட்டத்தைச் செயற்படுத்திப் பழகவும். உங்கள் வீட்டு முன்றலில் நீங்கள் ஒன்றுசேரும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்புகொள்ளவும். அல்லது ரொற்றுவோ உடனடித் தகவல் சேவையகத்தை அழைக்கவும்: 416-338-0338. அல்லது எமது இணையத்தளத்தை நாடவும்: www.toronto.ca/fire

தீ தடுப்புக் குறிப்புகள்



புகையெச்சரிக்கை ஒலியெழுப்பிகள் செயற்படுவது முக்கியம். அவற்றைப் பொருத்தவும். நீங்கள் தீயிலிருந்து தப்புவதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கையை அவை வழங்கும். ஓராண்டுக்கு ஒரு தடவையாவது அவற்றின் பற்றெறிகளை மாற்றவும்.




எல்லாப் படுக்கை இடங்களுக்கும் அருகில் கார்பன் மொனொக்ஷெட் எச்சரிக்கை ஒலியெழுப்பிகளைப் பொருத்தவும்.



சமைக்கும்பொழுது சமையலறையில் நிற்கவும். மின்னடுப்புப் புறங்களை வெளிப்பாக வைத்திருக்கவும். ஒரு சமைகலத்துள் தீப்பற்றினால், அதனை “மூடுவதற்கு” ஒரு முடியைக் கைகாவலாய் வைத்திருக்கவும்.



தீப்பற்றினால், உடனடியாக வெளியேறி, அழைக்கவும்: 911.



அவசரசேவை ஊர்திகளின் வெளிச்சம் தெரியும்பொழுது, எச்சரிக்கையொலி கேட்கும்பொழுது வலது புறம் நகர்ந்து நிற்கவும் – ஒவ்வொரு நொடியும் முக்கியம்.



அறையைவிட்டு வெளியேறுவதற்கு அல்லது படுக்கச் செல்வதற்கு முன்னர் மெழுகுதிரிகள் அணைத்தையும் அணைக்கவும். அவற்றுக்கு கெட்டியான பிடிகளைப் பயன்படுத்தவும். பிள்ளைகளுக்கோ செல்லப் பிராணிகளுக்கோ எட்டாவாறு அவற்றை உயர்த்தில் வைக்கவும்.



பிள்ளைகளின் கண்களில் படாவாறு, அவர்களுக்கு எட்டாவாறு தீக்குச்சிகளையும் தீழுடிகளையும் உயர்த்தில் வைக்கவும்.



புகைத்த சிகரட்டுகளின் அடிக்கட்டை அகற்றப்பட்டு, அணைக்கப்பட்டு, கழிக்கப்படும்படி பார்க்கவும்.



மின்சுற்றுத் தடுப்புகளுடன் (circuit breakers) கூடிய மின்சட்டங்களை (power bars) பயன் படுத்தவும். என்றுமே சேதமடைந்த மின் கொடிகளைப் பயன் படுத்த வேண்டாம். ஏரியக்கூடிய பொருட்களுக்கு அப்பால் குடேற்றிகளை வைக்கவும்.



தீவிபத்தினால் உயிரிழப்பு நேரவதற்கு மட்டுமீறிய குடியும் துணைநிற்கும் – உங்கள் வீட்டில் மட்டுமீறிக் குடித்து, புகைத்து, அப்பும் சமைக்கும் எவ்வரையும் கண்காணிக்கவும்.